ஏற்போர் 'ஆம்' என்க. *(ஆம்)*

மறுப்போர் 'இல்லை' என்க. *(இல்லை)*

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம், தீர்மானம் நிறைவேறியது.

சட்டமுன்வடிவு ஏற்கப்பட்டது.

(ஓ) தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டமுன்வடிவு, 2019

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 26/2019), மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.*

***மாண்புமிகு திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

"2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 26/2019)@ ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பெற வேண்டும்"

எனக் கோருகிறேன். (குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *சொல்லுங்கள், திரு. கு. பிச்சாண்டி.*

திரு. கு. பிச்சாண்டி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கின்றது. இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டிய சட்டம். ஏனென்றால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம்; அதுபோல் காளை மாடுகளையெல்லாம் நாம் வராது செய்தால், நாட்டு மாடுகளில் காளை மாடுகள் வராத ஒரு நிலை ஏற்படும். ஒரு சினை ஊசி இன்றைக்கு 40 ரூபாய்க்கு வழங்குகிறோம் என்றால், அந்தச் சினை*

@ 18–7–2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடப்பெற்றுள்ளது.

ஊசியினை ரூ.2,000/– அளவிற்கு தனியார் விற்கக்கூடிய நிலை ஏற்படும். பொலி காளைகளை வைத்து விற்கக் கூடாது, சினை ஊசிகளையே வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனம் நினைத்து, நாட்டு இனங்களை அழிப்பதற்காக இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இந்தச் சட்டம் கண்டிப்பாக திரும்பப் பெறப்பட வேண்டும். விவசாயிகளை அழைத்து, விவசாயிகளுக்கு விரோதமாக இருக்கின்ற இந்தச் சட்டம் குறித்து ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் நம்முடைய நாட்டு மாடுகளைக் காப்பாற்ற முடியும். அதுபோல் மனிதர்களில் ஆண், பெண் பாலினம் பார்க்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே, மாடுகளில் காளைகளைத் தடை செய்வது என்பது அதனுடைய நிலைக்கு மாறானது என்பதைத் தெரிவித்து, இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிற்பகல் 3–35

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் சுமார் 3,700 செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின்மூலம் நமது மாநில இனவிருத்திக் கொள்கைக்கு ஏற்றவாறு, செயற்கைமுறை கருவூட்டல் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்குத் தேவையான உறைவிந்து, கால்நடை பராமரிப்புத் துறையின்கீழ் இயங்கும் 3 உறைவிந்து உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு நிலையம் மூலமாக மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு, செயற்கைமுறை கருவூட்டல் நிலையங்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் நாட்டின உறைவிந்து உற்பத்தியும் அடங்கும்.

இத்துறைகள் தவிர, தனியார் பால் நிறுவனங்களும், தனியார் செயற்கை முறை கருவூட்டாளர்களும் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் கால்நடை இனவிருத்திக் கொள்கை, பசுவினங்களின் மரபுத் தன்மை, தட்ப வெட்பச் சூழ்நிலைகள், தீவன இருப்புநிலை ஆகியவை உறைவிந்தின் பயன்பாட்டினை நிர்ணயிக்கிறது. இக்கொள்கையை மீறும் நிகழ்வுகளில் தமிழகத்தின்

தட்ப வெட்ப நிலைக்குப் பொருந்தாத கன்றுகள் பிறந்து, அதன்மூலம் குறைவான நோய் எதிர்ப்புத் திறன், வெப்பத் திறனை தாங்காத தன்மை, சினை பிடிப்பதில் சிரமம், கன்று விரைப்பில் இன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.

இத்தகைய விளைவுகளைத் தவிர்க்கவும், செயற்கைமுறை கருவூட்டல் சேவையை நெறிப்படுத்தவுமே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் தலைமையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

தனியார் மற்றும் தனியார் நிறுவனங்கள் மாநில இனவிருத்திக் கொள்கைக்குட்பட்டு, பொலி காளைகளைப் பராமரிப்பதில் தடையேதும் இல்லை. இப்பொலி காளைகள் நோயில்லாமல் இருப்பதைத் தொடர்ந்து உறுதி செய்வது மட்டுமே இச்சட்டத்தின் நோக்கமாகும். உறைவிந்து உற்பத்தி என்பது ஓர் உயரிய தொழில்நுட்பம் ஆகும். மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு நெறிகளுக்குட்பட்டு இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தரக்கட்டுப்பாட்டு விதிகளை உறைவிந்து நிலையங்கள் கடைப்பிடிப்பதை இச்சட்டம் உறுதி செய்யும்.

தமிழகத்தில் செயற்கைமுறை கருவூட்டலுக்கென ரூ.10/— மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதிக கிடாரிகள், கன்றுகள் பிறக்க வழிவகுக்கும் தொழில்நுட்பத்தை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு விவசாயியாக இருக்கின்ற காரணத்தினால்தான் இந்தச் சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே ரூ.48 கோடியை ஒதுக்கிக் கொடுத்து, இந்தியாவிலே ஊட்டியில் இயங்கும் அரசு பொலி காளை நிலையத்தில் பயன்படுத்த (மேசையைத் தட்டும் ஒலி) உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலினம் பிரிக்கப்பட்ட விந்து, விவசாயிகளின் கால்நடைகளுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மானியத்துடன் உபயோகிக்கப்படும்.

நாட்டினங்கள் பாதுகாப்பில் இவ்வரசு பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. காங்கேயம், உம்பளாச்சேரி, புலிக்குளம், பர்கூர் மற்றும் ஆலம்பாடி ஆகிய நாட்டினங்களுக்கென ஆராய்ச்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின பொலி காளைகள், அரசு பொலி காளை நிலையங்களில் உறைவிந்து உற்பத்திக்கென

பராமரிக்கப்பட்டு, செயற்கைமுறை கருவூட்டல் நிலையங்கள் மூலமாக இனவிருத்திக் கொள்கையின் அடிப்படையில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.

தனியார், பொலி காளைகள் பராமரிப்பதை இச்சட்டம் எவ்வகையிலும் தடுக்கவில்லை. நோயுள்ள பொலி காளைகள்மூலம் நோய் பரவுவதைத் தடுப்பது மட்டுமே இச்சட்டத்தின் நோக்கமாகும். இதை உறுதி செய்யவே பொலி காளைகளைப் பதிவு செய்வது அவசியமாகிறது. இந்த வரைவுச் சட்டம் கால்நடைகள் பராமரிப்புத் துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பேரவை ஆகியவற்றின் வல்லுநர்கள்மூலம் பல்வேறு அம்சங்களையும் தீர ஆராய்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்போரின் நலனைப் பாதுகாக்கவும், நோயற்ற கால்நடைகள் உற்பத்தி மூலமாக விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டினங்களைப் பாதுகாக்கவும் இச்சட்டம் அவசியமாகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். மாண்புமிகு உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம், தீர்மானம் நிறைவேறியது. (மேசையைத் தட்டும் ஒலி)

சட்டமுன்வடிவு பிரிவு வாரியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பிரிவுகள் 2 முதல் 31 வரை, திருத்தங்கள் இல்லை.

பிரிவுகள் 2 முதல் 31 வரை சட்டமுன்வடிவின் பகுதியாக இருக்க வேண்டும் என்னும் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம், தீர்மானம் நிறைவேறியது. (மேசையைத் தட்டும் ஒலி)

பிரிவு 1, முகப்புரை, நெடுந்தலைப்பு ஆகியவை சட்டமுன்வடிவின் பகுதியாக இருக்க வேண்டும் என்னும் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம், தீர்மானம் நிறைவேறியது. (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 26/2019) நிறைவேற்றப்பெற வேண்டும்"

எனக் கோருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம், தீர்மானம் நிறைவேறியது. (மேசையைத் தட்டும் ஒலி)

சட்டமுன்வடிவு ஏற்கப்பட்டது.

பிற்பகல் 3–40

(ஔ) தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டமுன்வடிவு, 2019

மாண்புமிகு பேரவைத் தலைவர்: 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 33/2019), மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு டாக்டர் சி. விஜய பாஸ்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 33/2019)@ ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பெற வேண்டும்"

எனக் கோருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம், தீர்மானம் நிறைவேறியது.

@ 20–7–2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடப்பெற்றுள்ளது.

LEGISLATIVE ASSEMBLY TRUTH ALONE TRIUMPHS